

36. அணுக்கருவில் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் _____.
 (1) அணு நிறை (2) அணு எண் (3) இணைதிறன் (4) எதுவுமில்லை
37. பின்வருவனவற்றுள் அணு நிறையைக் கண்டறியும் வாய்பாடு எது?
 (1) $A = p + e$ (2) $A = p + n$ (3) $A = p - n$ (4) $A = n - p$
38. ${}_{7}\text{N}^{14}$ என்பதில் p, e, n எண்ணிக்கை _____.
 (1) 7p, 7e, 7n (2) 7p, 14n, 7e (3) 14p, 14e, 14n (4) 8p, 6e, 14n
39. X எனும் தனிமத்தின் அணு எண் 3 எனில் அத்தனிமம், நியூக்ளியான்களின் எண்ணிக்கை _____.
 (1) Li, 3 (2) l, 3 (3) li, 3 (4) Li, 6
40. ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணும் கொண்டவை _____.
 (1) ஐசோபார்கள் (2) ஐசோடோப்புகள் (3) ஐசோடான்கள் (4) ஐசோமர்கள்
41. ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள் _____.
 (1) ${}_{1}\text{H}^1$ (2) ${}_{1}\text{H}^2$ (3) ${}_{1}\text{H}^3$ (4) அனைத்தும் சரி
42. ${}_{1}\text{H}^3$ என்பது _____.
 (1) புரோட்டியம் (2) டியூட்ரியம் (3) டிரிட்டியம் (4) ஹைட்ரஜன்
43. டியூட்ரியம் என்பது _____.
 (1) ${}_{1}\text{H}^1$ (2) ${}_{1}\text{H}^2$ (3) ${}_{1}\text{H}^3$ (4) H^+
44. ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்களையும் கொண்டவை _____.
 (1) ஐசோடோப்புகள் (2) ஐசோபார்கள் (3) ஐசோமர்கள் (4) ஐசோடான்கள்
45. ${}_{20}\text{Ca}^{40}$ மற்றும் ${}_{18}\text{Ar}^{40}$ என்பவை _____.
 (1) ஐசோடோப்புகள் (2) ஐசோபார்கள் (3) ஐசோடான்கள் (4) ஐசோமர்கள்
46. ஹைட்ரஜனின் இணைதிறன் _____.
 (1) ஒன்று (2) இரண்டு (3) மூன்று (4) பூஜ்யம்
47. நீரில் ஆக்சிஜனின் இணைதிறன் _____.
 (1) ஒன்று (2) இரண்டு (3) மூன்று (4) எட்டு
48. மீத்தேனில் கார்பனின் இணைதிறன் _____.

(1) ஆறு

(2) நான்கு

(3) இரண்டு

(4) ஒன்று

49. கூற்று 1: கார்பன் 4 ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து CH_4 ஐ உருவாக்குகிறது.

கூற்று 2: கார்பன் 2 ஆக்ஸிஜன் அணுக்களுடன் இணைந்து CO_2 ஐ உருவாக்குகிறது.

மேற்கண்ட கூற்றுகளிலிருந்து கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவற்றின் இணைதிறன்கள் முறையே

(1) 4, 1, 2

(2) 1, 2, 4

(3) 2, 1, 4

(4) 2, 4, 1

50. மும்மை இணைதிறன் கொண்ட தனிமங்கள் _____.

(1) ஆக்சிஜன் மற்றும் பெரிலியம்

(2) ஹைட்ரஜன் மற்றும் சோடியம்

(3) நைட்ரஜன் மற்றும் அலுமினியம்

(4) கார்பன் மற்றும் நைட்ரஜன்

51. அணு அமைப்புக் கோட்பாட்டின் சரியான பரிணாம வளர்ச்சி _____.

(1) டால்டன், ஜே.ஜே.தாம்சன், போர், ரூதர்போர்டு, ஹிராடிங்கர்

(2) ஜே.ஜே. தாம்சன், போர், ரூதர்போர்டு, டால்டன், ஹிராடிங்கர்

(3) டால்டன், ஜே.ஜே.தாம்சன், ரூதர்போர்டு, போர், ஹிராடிங்கர்

(4) ஜே.ஜே.தாம்சன், ரூதர்போர்டு, ஹிராடிங்கர், டால்டன், போர்

52. பொருத்துக.

i. புரோட்டான் - அ. 1.6749×10^{-27} கி.கிii. எலக்ட்ரான் - ஆ. 9.11×10^{-31} கி.கிiii. நியூட்ரான் - இ. 1.6726×10^{-2} கி.கிiv. பாசிட்ரான் - ஈ. 9.1093×10^{-31} கி.கி

(1) i - அ ii - ஆ iii - இ iv - ஈ

(2) i - ஈ ii - இ iii - அ iv - ஆ

(3) i - இ ii - ஈ iii - அ iv - ஆ

(4) i - ஆ ii - அ iii - ஈ iv - இ

53. சரியான இணையைத் தேர்வு செய்க.

(1) புரோட்டான் (p) - -1

(2) எலக்ட்ரான் (e) - +1

(3) நியூட்ரான் (n) - A

(4) நியூக்ளியான் - p + n

54. இணைதிறன் அடிப்படையில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

நைட்ரஜன், கார்பன், அலுமினியம், இரும்பு

(1) நைட்ரஜன்

(2) அலுமினியம்

(3) இரும்பு

(4) கார்பன்

55. கூற்று A: அனைத்து அணுக்களின் அணு எண் மற்றும் நிறை எண் ஆகியவை எப்போதும்

முழு எண் ஆகும்

காரணம் R: ஏனெனில் அவை முழு எண்ணில் அமைந்த அடிப்படைத் துகள்களான புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரானிடமிருந்து பெறப்படுகின்றது

- (1) கூற்றும் காரணமும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம்
- (2) கூற்று சரி, காரணம் தவறு
- (3) கூற்றும் காரணமும் சரி, மேலும் R என்பது A-க்கான சரியான விளக்கம் அல்ல
- (4) கூற்றும் காரணமும் தவறு

56. ஒரு குளோரின் அணுவில் 17 புரோட்டான்களும், 18 நியூட்ரான்களும் உள்ளன. எனில் அதன் அணு எண் மற்றும் நிறை எண் முறையே _____.

- (1) 35, 17
- (2) 17, 35
- (3) 18, 35
- (4) 18, 17

57. பின்வருவனவற்றுள் சரியாக சமன் செய்யப்பட்ட சமன்பாட்டைத் தேர்வு செய்க.

- (1) $\text{Na} + \text{Cl} \rightarrow \text{NaCl}$
- (2) $2\text{Na} + 2\text{Cl} \rightarrow 2\text{NaCl}$
- (3) $2\text{Na} + \text{Cl}_2 \rightarrow 2\text{NaCl}$
- (4) $\text{Na}_2 + 2\text{Cl} \rightarrow 2\text{NaCl}$

58. இதுவரை கண்டறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை _____.

- (1) 92
- (2) 26
- (3) 118
- (4) 120

59. இயற்கையில் கிடைக்கக்கூடிய தனிமங்களின் எண்ணிக்கை _____.

- (1) 26
- (2) 92
- (3) 118
- (4) 102

60. ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் தனிமங்கள் _____.

- (1) தாமிரம், இரும்பு
- (2) தங்கம், டெக்னீசியம்
- (3) தாமிரம், புரோமோதியம்
- (4) டெக்னீசியம், புரோமோதியம்

61. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

- (1) தங்கம்
- (2) டெக்னீசியம்
- (3) புரோமோதியம்
- (4) நெப்டியூனியம்

62. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

- (1) தாமிரம்
- (2) இரும்பு
- (3) தங்கம்
- (4) புளூட்டோனியம்

63. Atomas (அட்டாமஸ்) என்னும் சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?

- (1) லத்தீன்
- (2) கிரேக்கம்
- (3) ஆங்கிலம்
- (4) எதுவுமில்லை

64. டாமஸ் (Tomas) என்பது _____.

- (1) உடையக்கூடிய மிகச் சிறிய துகள்
- (2) உடைக்க இயலாத மிகச் சிறிய துகள்
- (3) உடையக்கூடிய பெரியதுகள்
- (4) உடைக்க இயலாத பெரிய துகள்

65. தவறான கூற்று எது?

- I. தனிமத்தின் அணுக்கள் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்கின்றன
- II. அணுவை ஆக்கவோ அழிக்கவோ இயலாது
- III. தனிமம் என்பது வேதிவினையில் ஈடுபடக்கூடிய மிகச்சிறிய துகள்
- IV. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து சேர்ம மூலக்கூறுகளை உருவாக்குகின்றன

- (1) I, II மற்றும் III சரி IV தவறு (2) I, II மற்றும் IV சரி, III தவறு
(3) I மற்றும் II சரி III மற்றும் IV தவறு (4) அனைத்தும் சரி

66. குருக் கதிர்கள் என அழைக்கப்படுபவை _____.

- (1) ஆனோடு கதிர்கள் (2) கேதோடு கதிர்கள்
(3) எக்ஸ் கதிர்கள் (4) புறஊதாக்கதிர்கள்

67. மின்னிறக்கக் குழாயினுள் உள்ள அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுவது _____.

- (1) ஆனோடு (2) கேதோடு (3) இறைப்பான் (4) எதுவுமில்லை

68. பொருத்துக.

- a. எலக்ட்ரான் - (i) ஜேம்ஸ் சாட்விக்
b. புரோட்டான் - (ii) சர்வில்லியம் குருக்
c. நியூட்ரான் - (iii) கோல்ட்ஸ்டீன்
d. மின்னிறக்கக்குழாய் - (iv) J.J தாம்சன்

- (1) a - ii b - iv c - i d - iii (2) a - ii b - i c - iii d - iv
(3) a - iv b - iii c - i d - ii (4) a - i b - ii c - iii d - iv

69. நியூட்ரானின் நிறைக்குச் சமமான துகள் _____.

- (1) எலக்ட்ரான் (2) புரோட்டான் (3) இரண்டும் (4) எதுவுமில்லை

70. பின்வருவனவற்றுள் எது தாம்சன் அணுமாதிரியின் வரம்புகளுள் ஒன்றல்ல?

- I. நேர் மின்னூட்டம் பெற்ற கோளம் எவ்வாறு எதிர் மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்களை ஈர்த்து மின் நடுநிலைத் தன்மை அடைவதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது என்பதை விளக்க முடியவில்லை
- II. அணு மாதிரியானது, புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைப் பற்றி மட்டுமே விவரிக்கிறது
- III. நியூட்ரான்களைப் பற்றிக் கூறவில்லை
- IV. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணுநிறைகளைப் பெற்றுள்ளதை விளக்கவில்லை.

- (1) I (2) II (3) III (4) IV